

Ti Nb
Ir Ta
Ru Pt

Ti Anode Fabricators Pvt. Ltd.

An ISO 9001:2008 Certified

Tiaano® 23
Innovation In Inert Metals Since 1992

48 Noothanchary, Madambakkam, Chennai – 126, India. Ph: +91 44 2278 1148 Fax: 22781362 Mob: +91 94445 69900 Email: marketing@tianode.com Web: www.tianode.com

“கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா”

GOAL 2016-2017

- ◆ Endeavor : QUALITY
- ◆ Turnover Target : 120% ↑
- ◆ Products for ...
 - Consumer Market : 3%
 - Green Environment : 25%
- ◆ Rejection Rate : 100% ↓

TESTIMONIALS

- ◆ Customers...
 - Up to Jun. 16 : 966 Nos.
 - Up to May 16 : 963 Nos.
- ◆ Performance Jun. 16 ...
 - Turnover growth : 11.13%
 - Employment growth : 1.09%
 - 100% Attendance : 9.34 %

MANAGEMENT

- ◆ Managing Director
Mr. V. P. Jeyakumar
- ◆ Board of Directors
Ms. P.E. Nancy
Mrs. J. Vanajambika

OUR FORMULATIONS

Tiaano® – Electro Chemical & Exotic Metal Equipments
Innovation In Inert Metals

Aquafil – Water Treatment Equipments.
Results for environment

Fib Tec – FRP/ GRP Equipments.
COMPOSITE


Hydro Gen™ – HHO Generators
Go Green

Titanictrade – Portal for Exotic Metals
WE DELIVER VALUE CHAIN



– Tiaano Vidyashrm
(CBSE Curriculum)

ACHIEVEMENT CHART



தற்பெருமை

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக்கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்களும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்களிடம் கேட்டது, “நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?”. தென்னங்களன்று சொன்னது, “ஒரு வருஷம்”.

“ஒரு வருஷம்னு சொல்றே, ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா?”, கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது. தென்னங்களன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்களன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்களன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.

வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்களன்றை விட இருமடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்களன்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை “கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ?. ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!”.

இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும், காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்களன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது. நல்ல உயரம். பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை. வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின.

ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?. வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.

முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள, அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. வாழைமரம் வெட்டி சாய்க்கப் பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப்பட்டது.

தென்னைமரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல? கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம், வேகமாகவே காணாமல் போகும்.

“ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதன் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...”.

Compiled By : Ms. P. E. Nancy
Director – Admin

FUNCTIONAL WISHES



Happy Independence Day
15th August

Best Wishes from Tiaano Employees

EXTERNAL SUPPORT

Banking	: M/s. UCO Bank
Auditing	: M/s. Nisar & Kumar
AQ Auditing	: M/s. Juran Quality
Legal Advisers	: Lr. M.K. Govindan : Lr. V. Benedict Vincent
Tech. Consultant:	Dr.G.S. Viswanath
Central Excise	: Mr. R. Raghavan
Health Care	: M/s. Bethesda Hospital Tel: 22294565
ESI Corporation	: Tambaram Dispensary Tel: 044 2226 0194

BIRTH DAY WISHES

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

Mr. P. Suresh Baskar Facilitation		13th Aug.
Ms. P. E. Nancy Director – Admin		19th Aug.
Mr. M. Vinodh kumar Coating		22nd Aug.

Best Wishes from Tiaano Employees

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி.
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து
கொள்.

கையில் பணமில்லையே..

உடலில் வலுவில்லையே..

உதவி செய்ய நண்பர்கள் இல்லையே...

என்றெல்லாம் யோசித்து நேரத்தை
வீணாக்காதே.

எதற்கும் பயப்படாதே... தயங்காதே..!

இலக்கை நோக்கி அடியெடுத்து வை.

தொடர்ந்து முன்னேறு.

சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும்,

நோக்கத்தை அடைந்தே தீருவாய்.

அதை யாராலும் தடுக்க முடியாது.

— சுவாமி விவேகானந்தர்

கான்.:பிடன்ஸ் கார்னர்

கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிலிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனை என்று சிலிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிலிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான். தான் விருப்பம் இல்லாமல் யாரோ சொன்ன வேலையைச் செய்வதை உணர்ந்தான். கல்லை உச்சிக்கு உருட்டிப் போவதில் இருக்கும் சந்தோஷத்தை, சாகசத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக உருட்டிக்கொண்டு போனான். இந்த முறை உச்சிக்குப் போனதுமே அந்தக் கல் உருளாமல் நின்றது.

விருப்பத்தோடும் விழிப்புணர்வோடும் செய்கிற வேலையில் வெற்றி வந்தே தீரும்.

— கான்.:பிடன்ஸ் கார்னர் என்ற தூலிலிருந்து தொகுக்கப்பட்டது

உச்சியை தொட செவிடாய் இரு

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்ட பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தைக் காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில் உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.

போட்டியும் ஆரம்பமானது, கூட்டமாய் கூடி இருந்தோர் பலரும் இது சுலபமான போட்டி இல்லை, உங்களால் அந்தக் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்த தவளைகளால் கோபுரத்தின் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது எனக் கூறினர்.

கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக தங்களால் முடியாது என்ற வகையில் சேர்ந்து போட்டியிலிருந்து விலகி விட்டன. “இதில் எந்த தவளையும் அந்த உச்சியை தொட போவதில்லை. அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக்கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது. எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியை தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது. அனைவரும் வியந்து போய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினவினார்கள். அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று. “முடியாதவர்கள் அவர்களால் முடியாததை உன்னாலும்

தெரிந்து கொள்வோம்

நடைப்பயிற்சி

இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.

எடையை குறைக்க விரும்புவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று நல்ல நேரத்தை செலவழித்து மகிழுங்கள்.

Compiled By : Mrs. C. Bavani
Administration

Benefits of Green Bananas

Raw Bananas are rich in potassium and vitamins and should be consumed as a staple diet after being cooked on low oil content. Raw Bananas help in cleaning the digestive tract and also relieve stomach cramps. It also helps in providing immediate relief from Diarrhoea.

கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப் – பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கை-கால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

Collected from Internet

முடியாது என்று சொல்லுவார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும், அவர்களிடம் நீ செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது”.

Compiled By : Mrs. M. Sudha
Marketing

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரணரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால் கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Compiled By : Mrs. P. Seevajothi
Design

நம்பித்தான் ஆகவேண்டும்

5S (தொடர்ச்சி LV)

ஜாக்கிரதை

அடிக்கடிப் பயன்படுத்துகிற பொருள்கள், அதிகச் சிரமம் இல்லாமல் எனது பணியிடத்திலேயே கிடைக்க வேண்டும். ஒரே மாதிரியான பலன் தரும் பொருள்கள், ஒரே இடத்தில் சேமிக்கப்படுவது நல்லது.

‘விஷுவல் கன்ட்ரோல்’ – ஒரே பார்வையில், எல்லாம் புரிய வேண்டும். நான் தேடி வந்தது சட்டென்று கிடைக்க வேண்டும். அதற்குத் தகுந்த சரியான அறிவிப்புகள் வேண்டும். எடுத்ததை எடுத்த இடத்திலேயே திருப்பிவைக்கிற பழக்கம் எல்லாருக்கும் வேண்டும்.

எப்போதாவது பயன்படுத்துகிற பொருள்கள், தனியே ஓர் இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். சேமிக்கப்படும் பொருள், அதைக் கையாள்கிறவர்கள் – இரண்டுக்கும் பாதிப்பு இல்லாதபடி பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை தகவல்

கவிதைகள்

ஆகஸ்ட் 15

சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்!
சொர்க்க பூமியை நேசிக்கிறோம்!
வந்தே மாதரம் என்றதற்கு
வாங்கிய அடிகள் எத்தனையோ
ஜெய்ஹிந்த் என்று சொன்னதற்கு
சிறை சென்ற வீரர்கள் எத்தனையோ
கொட்டிய குருதி கொஞ்சமல்ல
சிந்திய கண்ணீருக்கு பஞ்சமில்ல
அஹிம்சை என்ற ஆயுத்தால்
அடித்து விரட்டினோம் ஆங்கிலேயனை
கோடானகோடி நன்றி சொல்லி
கோடான கோடி வணக்கம் சொல்லி
சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்!
சொர்க்க பூமியை நேசிக்கிறோம்!

A friend

A friend is like a shade tree
Beside a summer way,
A friend is like the sunshine
That makes a perfect day,
A friend is like a flower
That's worn close to the heart,
A friend is like a treasure
With which one will not part.

Compiled By : Miss. T. Regi
Facilitation

வைகைக்கூ

கண் சிறகில் உன் முயற்சியை வை
கருவிழியும் பார்க்கும் பாதையை அல்ல
உன் இதயத்தின் துணிவை.

சிந்தனைக்கு

குறைவாகப் பேசுங்கள், அதிகமாக
செவிமடுங்கள். கவனமுடன் பிறரது
உரையை கவனிப்பது, சிறந்த நபர்களின்
விவேகமான வார்த்தைகள் மற்றும் உலகம்
மீதான கண்ணோட்டத்தை நீங்கள்
அறிந்துகொள்ள உங்கள் மனதை
திறந்துவைக்கும்.

எவ்வளவு தீவிரமாக நீங்கள்
செவிமடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு
உங்களது மனதானது, அமைதியான
நிலையை எட்டும். உங்கள் மனதில், அதிக
திருப்தியும், மகிழ்ச்சியும் நிறைந்து வழியும்.

Compiled By : Mr. K. Manivannan
Marketing

பணியாளர்கள் மற்றும் பணியாளர்
களின் குடும்பத்தாரிடமிருந்து
கவிதைகள், கட்டுரைகள், கதைகள்
வரவேற்கப்படுகிறது.

– Editor

பகிர்தலுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்!.

மின்னும் சுத்தம்

பொதுவாகத் தொழிற்சாலைகளில் ஒவ்வொரு பணி நேரம்(ஷிஃப்ட்)
முடிந்ததும் ஒரு நீண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டதும்,
தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு,
அல்லது மூட்டைகட்டி வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புவார்கள்.

ஆனால், ஜப்பான் நாட்டில்மட்டும் இந்த நடைமுறை
பின்பற்றப்படுவதில்லை. பள்ளிக்கூட இறுதி மணி கேட்டதும் வீட்டுக்கு
ஒடுகிற சின்னப் பிள்ளைகளைப்போல் அவர்கள் நடந்துகொள்வதில்லை.

என்ன காரணம்? ஷிஃப்ட் முடிந்தபிறகும், அவர்களுக்குத்
தொழிற்சாலையில் அப்படி என்ன முக்கியமான வேலை?

இந்தக் கேள்வியை ஜப்பான் தொழிலாளர்களிடம் கேட்டால், நம்மை
விநோதமாகப் பார்த்துவிட்டு, 'எட்டு மணி நேரமாக வேலை செய்த
இடம் குப்பையாகியிருக்காதா? அதை யார் சுத்தம் செய்வார்கள்?' என்று
பதில் கேள்வி கேட்பார்கள்.

நம் ஊரைப்போல, தொழிற்சாலையைச் சுத்தம் செய்வதற்கு என்று
சிலரை நியமித்துவிட்டு, எல்லாவற்றையும் அவர்கள் பாத்துக்
கொள்வார்கள் என்று அலட்சியமாக இருக்கும் பழக்கம்
ஜப்பானியர்களிடையே இல்லை. ஒவ்வொருவரும், தாங்கள் பணிபுரியும்
இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதைத் தங்களுடைய
முக்கியக் கடமையாகவே எண்ணுகிறார்கள்.

அதனால்தான், வழக்கமான வேலை நேரம் முடிந்த பிறகு, ஒவ்வொரு
தொழிலாளியும், தான் பணிபுரிகிற இயந்திரத்தையும், அதைச்
சுற்றியிருக்கிற பகுதிகளையும் சுத்தப்படுத்தி, பயன்படுத்திய கருவிகள்,
உபகரணங்களை உரிய இடத்தில் வைத்து ஒழுங்குபடுத்துவதற்கென்று
தினந்தோறும் சிறிது நேரத்தைச் செவழிக்கிறார்கள்.

'சுத்தம் சோறு போடும்' என்று நம் ஊர்ப் பழமொழியைத்தான், '5S'
மூன்றாவது சூத்திரமான, 'செய்சோ' வலியுறுத்துகிறது. 'செய்சோ' என்ற
ஜப்பானியச் சொல்லின் நேரடி அர்த்தமே, 'சுத்தம்' தான் சாதாரண சுத்தம்
இல்லை, மின்னுகின்ற சுத்தம்!

'செய்சோ'வுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிற, கிட்டத்தட்ட இதே
அர்த்தம் கொண்ட ஆங்கில 'S' வார்த்தைகள் சில Shine, Scrub,
Spic-Span, Sweeping, Spotless.

தொடரும்...

Ti/Ni- CAUSTIC STRAINER

